







23:88 'எல்லாப் பொருட்களின் ஆட்சியும் யார் கையில் இருக்கிறது? – யார் எல்லாவற்றையும் பாதுகாப்பவனாக – ஆனால் அவனுக்கு எதிராக எவரும் பாதுகாக்கப்பட முடியாதே அவன் யார்? நீங்கள் அறிவீர்களாயின் (சொல்லுங்கள்)' என்று கடைபிடுக.

23:89 அதற்கவர்கள் '(இது) அல்லாஹ்வுக்கே (உரியது)' என்று கற்றுக்கொள்வார்கள். ('உண்மையைத் தெரிந்தும்') நீங்கள் ஏன் மதிமயங்குகிறீர்கள்?' என்று கடைபிடுக.

மறைக்கப்பட்டவாறு படத்தைப் பரிபாலிக்கும் ஆற்றல் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்று நம்பிக்கொண்டிருந்த மக்களிடையே தான் நபி (ஸல்) அவர்கள் போர்புரிந்தார்கள். அவர்களை சிறைப்பிடித்தார்கள்! காரணம், தவ்ஹீது ரூபிய்யாவை நம்பிக்கைக் கொண்டிருந்த மக்கத்து முஷ்ரிக்குகள், மற்ற இரு தவ்ஹீது வகைகளான வணக்க வழிபாடுகளில் இறைவனை ஒருமையுடையது மற்றும் இறைவனின் பண்புகளில் இறைவனை ஒருமையுடையது ஆகியவற்றில் தவறிழைத்து அவற்றில் அல்லாஹ்வுக்கு இணைகற்பித்ததே ஆகும்.

வணக்க வழிபாடுகளைச் சேர்ந்தவகைகளான பிரார்த்தனை புரிதல், நேர்ச்சை செய்தல், பலியிடுதல், மன்றாட்டம் செய்தல், பாதுகாவல் தடுதல், அழைத்து உதவி தடுதல் போன்றவற்றை அன்றைய மக்கத்து முஷ்ரிக்குகள் அல்லாஹ் வதைத் தவிர்த்து அவர்களுக்கு முன் வாழ்ந்து சனென்ற நல்லடியார்கள் மற்றும் நபிமார்களின் சிலகைகளிடம் செய்து வந்தனர்.

அதைப் போலவே, மறைவான ஞானம் அறியும் ஆற்றல், இதய இரகசியங்களை அறியும் ஆற்றல், பாவங்களை மன்னிக்கும் ஆற்றல் இதுபோன்ற அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தான பண்புகளை அல்லாஹ் அல்லாததாம் வழிபடும் சிலகைகளுக்கும் உண்டு என்று எண்ணி வழிபட்டனர்.

எனதரூமனை சகோதரர்களே!

இப்போது சற்று சிந்தித்து பாருங்கள்! அன்றைய மக்கத்து முஷ்ரிக்குகளின் நம்பிக்கைகளுக்கும் இன்றைய கபறு வணக்கமூறைகளை ஆதரிக்கும் மக்களுக்கும் மலேமும் அல்லாஹ் அல்லாத இறைநேசர்களிடமும், அவுலியாக்களிடமும் உதவி

